

# Prithvi Exchange (India) Limited



19<sup>th</sup> July, 2025

To,

**BSE Limited**

Corporate Relationship Department

Phiroze Jeejeebhoy Towers,

Dalal Street, Mumbai - 400 001

**Scrip code: 531688**

**Dear Sirs,**

**Sub: Submission of Newspaper Publication regarding transfer of unclaimed dividend to Investor Education and Protection Fund (IEPF) Account.**

Pursuant to Regulation 30 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, as amended from time to time, we hereby enclose copies of the Newspaper publication regarding transfer of unclaimed dividend to Investor Education and Protection Fund (IEPF) Account, published on Saturday, 19<sup>th</sup> July, 2025 in the following newspapers in accordance with the requirements of Section 124 of the Companies Act, 2013 read with IEPF Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016, as amended from time to time:

1. Trinity Mirror - (English);
2. Makkal Kural - (Tamil)

Kindly take the same on record.

Yours faithfully

**For Prithvi Exchange (India) Limited**

**Nithyasree P G**

**Company Secretary & Compliance Officer**

**(Membership No: A70114)**

**Foreign Currencies | Forex Cards | Remittances Abroad**

**Gee Gee Universal, 2nd Floor, Door No. 2, Mc. Nichols Road, Chetpet, Chennai - 600 031, Tamil Nadu.  
E-Mail:info@prithvifx.com|www.prithvifx.com | Tel : 044 - 43434250 | CIN : L30006TN1995PLC031931**



# CII recommends National Policy for corrosion control at CORTEM 2025

Chennai, July 18: At the 2nd Edition of CII CORTEM 2025, held alongside the Surface & Coating Expo, the Confederation of Indian Industry – Corrosion Management Division (CII-CMD) released a set of key recommendations calling for a National Policy on Corrosion Control and Management.

The report, developed through extensive stakeholder consultations, highlights the serious economic and safety risks of corrosion—responsible for nearly half of infrastructure-related losses in sectors like transport, defence, ports, and energy.

Rear Admiral G K Harish (Retd) of L&T Shipbuilding emphasized the need to integrate corrosion control into India's shipbuilding roadmap, aligning with the goal of entering the global top 5 by 2047.

Dr U Kamachi Mudali, Chairman of CII-CMD, called corrosion a “silent destroyer” and urged for a national movement combining materials science, digital tools, and advanced coatings.

CII-CMD Co-Chair and Jindal Stainless MD Abhyuday Jindal noted that corrosion costs India nearly 4% of GDP—an estimated Rs.13.2 lakh crore annually. He reiterated the division's focus

on innovation, awareness, and sustainable practices.

Experts including Dr Amir Eliezer (AMPP) and M Ponnuswami (Pon Pure Chemicals) stressed the need for standards, awareness, and global cooperation to safeguard infrastructure and ensure sustainable growth.

The summit also honored industry leaders for excellence in corrosion control. Awardees included AMNS Hazira, Indian Oil (Faridabad & Mathura), CSIR-CRRI, GAIL, Gujarat Fluorochemicals, and Build-Aid DM SES Co.

# iQOO Z10R, smartphone for creators, students to launch on July 24

Chennai, July 19 iQOO will launch the Z10R on July 24, targeting students and budding content creators. Designed for high-performance multitasking, it features a 50MP Sony IMX882 main camera, a segment-first 32MP 4K front camera, and 4K video recording on both ends — ideal for vlogging, online classes, and content creation.

Powered by the MediaTek Dimensity 7400 5G processor (TSMC 4nm), the Z10R delivers smooth, lag-free performance across tasks.

It also boasts India's slimmest 120Hz quad-curved AMOLED display and a 5700 mAh battery, making it perfect for all-day use — from gaming to editing.

The phone is IP68 and IP69 certified, offering strong protection against dust, water, and pressure — a great fit for creators on the move. It comes in two Gen Z-friendly colors:



Aquamarine and Moonstone.

As part of iQOO's Make in India initiative, the Z10R will be manufactured at vivo's Greater Noida facility. For after-sales, customers can access over 670 company-owned service centers nationwide.

# ‘Copper-wound fans offer long-term value’

Madurai, July 19: Consumer research and historical evidence suggest that fans from the 1960s—crafted with high-quality materials—tend to outlast many modern models. A key factor in this longevity is the use of copper windings.

Studies show that copper-wound fans can last twice as long as those made with aluminium. This is largely due to copper's superior durability, corrosion resistance, and recyclability.

Unlike aluminium fans that are prone to wear and harder to repair, copper fans are more resilient and easier to

maintain, reducing waste and long-term costs.

Fewer breakdowns mean a lower total cost of ownership, while also lessening the environmental burden of frequent replacements. Disposing of low-quality, short-lived products contradicts sustainability efforts.

By choosing long-lasting, repairable products, consumers not only save money over time but also support a more sustainable future. Prioritizing durability over short-term savings is both an economically and environmentally responsible choice.

# Super Chennai goes live; takes city on Global Map

Chennai, July 19: Chennai has become the first city in India to launch a dedicated, citizen-led website, Super Chennai, a move that marks a major leap in urban storytelling, participatory culture, and city branding. Conceptualised as a movement more than a website, Super Chennai brings together community voices, real-time city updates, and cultural narratives into one unified digital space.

The initiative is backed by CREDAI Chennai and has been developed with inputs from technologists, civic thinkers, entrepreneurs, artists, and everyday citizens.

The journey began earlier this year, when the Honourable Chief Minister of Tamil Nadu, Thiru MK Stalin unveiled the Super Chennai logo at FAIR-PRO 2025. The website launched today is the next step in that vision - a digital-first, participatory space that aims to present Chennai not just as a metro, but as a global, future-ready city.

Speaking at the launch, Ranjeeth D Rathod, Managing Director of Super Chennai said, “This is not just a website or a tech platform. It's a tribute to our city - its spirit, its struggles, and its extraordinary potential. Super Chennai is where every resident can find themselves and feel proud of belonging here.”

As part of this event,

# SBI adjudged World's Best Consumer Bank

Chennai, July 19: State Bank of India, the nation's largest bank, is adjudged the World's Best Consumer Bank for 2025 by Global Finance magazine. The evaluation was based on the publication's comprehensive research and analysis, enriched by insights from corporate finance executives, analysts, and bankers across the globe. Global Finance magazine will present the award to SBI Chairman, Shri C.S. Setty at the annual event titled World's Best Bank in Washington, D.C., on October 18, 2025 during the IMF/World Bank Annual Meetings.

SBI Chairman, CS Setty expressed his appreciation, “A heartfelt thanks to all our esteemed

customers, dedicated employees and all other stakeholders for their unwavering trust.” He further added, “Customer experience remains central to our growth strategy. By simplifying onboarding, enabling vernacular voice banking, and ensuring 24/7 digital support, we aim to deliver a seamless and inclusive experience across geographies, particularly for emerging segments in rural and semi-urban areas. Further, we are building omni-channel engagement models, supported by hyper-personalised offerings powered by AI.”

This global recognition reaffirms SBI's commitment to serving its 52 crore+ customers with

innovation, inclusivity, and excellence, delivering world-class banking experiences across every corner of the nation and beyond.

Global Finance, a recognised financial publication with readership of 50,000 across 193 countries, has been a trusted source for corporate leaders, central bankers, and C-suite executives for nearly four decades. The World's Best Bank awards evaluate institutions across over 150 countries and 11 global regions, based on a combination of editorial analysis and insights from financial professionals worldwide. The scale, credibility, and audience of the magazine make this award a significant benchmark of global banking excellence.

# Pain management centre Epione blends cutting-edge science with compassionate care

Chennai, July 19: EPIONE Chennai, a leading multidisciplinary pain management center, proudly celebrates three impactful years of delivering advanced, non-surgical solutions for chronic pain. With over 5,000 patients treated, the center has become a trusted name, blending cutting-edge science with compassionate care.

Leading the Chennai team is Dr. Chetana Chetan, Clinical Head, whose calm expertise and patient-centric approach

have made her a name to trust. From senior citizens to young professionals, her work has helped countless individuals rediscover movement and improve their quality of life.

Founded by renowned pain specialist Dr. Sudheer Dara and Co-Founder Dr. Minal Chandra, EPIONE has introduced Chennai to innovative, minimally invasive treatments such as Platelet-Rich Plasma (PRP) Therapy, Radio-frequency Ablation, and Ultrasound-Guided Nerve

# Chennai Institute of Journalism to offer PG Diploma course from 2025

Chennai, July 19: The Tamil Nadu government has announced that the newly established Chennai Institute of Journalism (CIJ) will launch its Postgraduate Diploma in Journalism (PGDJ) course starting from the academic year 2025–26. The institute has been set up under the Companies Act, 2013, as a not-for-profit entity.

The formation of the CIJ was first revealed in April during the

Assembly session by Minister for Information and Publicity MP Saminathan. He stated that the institute would serve as a centre for training, research, and media education, with a mission to nurture aspiring journalists from varied backgrounds by offering high-quality and affordable journalism education.

Veteran journalist N Ravi, Director of Kasturi and Sons Limited and former Editor-in-Chief of The Hindu, has been appointed as

Chairperson of the CIJ Governing Board. AS Panneerselvam, former Readers' Editor of The Hindu, will serve as the Director General of the institute.

CIJ has received administrative sanction with an initial budget of Rs.7.75 crore and has been formally registered under Section 8(1) of the Companies Act, enabling it to function as a not-for-profit organization dedicated to public service in journalism education.

# Vedanta's credit ratings reaffirmed by CRISIL and ICRA

Chennai, July 19: CRISIL and ICRA have reaffirmed Vedanta Ltd's long-term credit ratings at AA, citing strong business fundamentals, robust financials, and sound corporate governance. Hindustan Zinc Ltd retained its top-tier AAA rating from CRISIL.

The agencies dismissed recent allegations made by short-seller Viceroy about Vedanta Resources' financial health, noting no adverse lender or investor reaction. CRISIL stated that stock prices

of Vedanta Ltd and Hindustan Zinc Ltd have since recovered, reinforcing market confidence.

CRISIL continues to rate 11 Vedanta group entities, including ESL Steel Ltd and Talwandi Sabo Power Ltd, with no downgrades. ICRA also acknowledged Vedanta's improving leverage—net debt/OPBDITA dropped to 2.5x in FY25 from 3.2x in FY24—and emphasized profitability in its aluminium and zinc businesses.

The reaffirmed

ratings, reflecting very low to lowest credit risk, contradict claims of unsustainable debt and affirm Vedanta's financial stability. Recent refinancing at Vedanta Resources is expected to further reduce borrowing costs from FY26.

**PUBLIC NOTICE**

This is to inform the general public that my client's my Mother Mrs. Mariyammal, is the legal and registered owner in respect of property Survey No. 289/2 measuring an extent of 0.23 cents out of 0.46 cents situated at Kuzhipanthandalam Village, Thirukkalkundram Taluk, Chengalpattu District she having acquired the same by way of Settlement Deed vide Document No.888/1969 on the file of the Sub Registrar, Thirukkalkundram. Further I am the legal heir and Son of Mrs. Mariyammal, while so I have possessed the said original document subsequently on 25/06/2025 I have visited Taluk Office Thirukkalkundram to rectify Patta Name Transfer while he was returning near Thirukkalkundram Bus Stand he lost his original Settlement Deed in Document No.888/1969. The same could not be traced by her/him inspite of diligent search. My client states that he has not created any encumbrance, charge or mortgage on the said property. Any one having any interest or claim on the same, or 1n possession of the said document, is hereby called upon to file their objections with documentary proof to the undersigned within TEN days from this date failing which it will be presumed that the above said original document is / are lost. Finder is requested to hand over the same either to me at the below mentioned address [or] to my client at No.1/111, Post Office Street, Thuraipakkam, Chennai.

**G. Kumaran Advocate**  
No.16, Kamalar Street,  
Thirukalukundram - 603 109.  
Cell No: 9894463467

**BEFORE THE TAMILNADU REAL ESTATE REGULATORY AUTHORITY AT CHENNAI**  
**C.No 2 of 2025**

Villa Shakunta Owner's Welfare Association  
Represented by its Secretary Mr. Sundran S VS .....Complainant

1. M/S. Sathyam Homes Pvt. Ltd.,  
represented by its Managing Director Mr. Kannan Nandhakumar & 3 Others .....Respondents

To  
M/S One Path Housing & Construction (2nd Respondent)  
represented by its Partners R.Mohan & C.Sengathir  
Ground Floor, AV Global Home,  
New No.10 (Old No.125), G.N Chetty Road,  
T.Nagar, Chennai-600 017.  
Please take notice that the Complainant has filed a Complaint in C.No.002 of 2025 before the Tamil Nadu Real Estate Regulatory Authority at Chennai under Section 31 of the RERA Act. The matter came up for hearing before the Hon'ble Authority on 18.06.2025 and the Hon'ble Authority was pleased to order notice through Paper Publication to the 2nd Respondent, M/S One Path Housing & Construction. The above matter is posted on 06.08.2025 for your appearance.

You are hereby requested to appear in the above matter on 06.08.2025 in person or through your counsel before the Hon'ble TNRERA Authority, Egmore, failing which the matter will be decided in your absence.

**Ms. Aswamy Ajaykumar**  
Counsel for Complainant  
No.132, 3rd Street,  
Sterling Road, Nungambakkam,  
Chennai-600 034.

**IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS**  
**M.P. No. 2. of 2014**  
**in**  
**O.S. A.S.R. No. 42934 of 2013**

Tamil Nadu Industrial Investment Corporation Limited  
Rep. by its Branch Manager,  
Special Recovery Branch,  
No.692, Anna Salai, Nandanam,  
Chennai-600 035.

.....Petitioner/Appellant

.....Versus

1. Agathiyam Communications Limited, formerly known as M/s. Sangamam Communications Limited, working at No.47, New Avadi Road, Kilpauk, Chennai-600 010.  
2. Thiru Edwin Ramesh, S/o. P. Edward, residing at No.64, Muniyandi Koil Street, Bey-Pass Road, Madurai-625 010.  
3. Thiru P. Sivayogam, residing at No.98/2, Rohit Flats, Srinivasa Nagar, Vijay Nagar, Velacheri, Chennai-600 042.  
4. Tmt. Logasundari, residing at No.399, K.K. Nagar, Madurai-625 020.  
5. Thiru P.M.R. Kumaran, residing at No.11, Seshanmuganadhapuram, 1st Street, Madurai-625 001.  
6. Thiru M. Vatheeswaran, residing at No.48, Outer Circular Road, Kilpauk Garden, Kilpauk, Chennai-600 010.  
7. Thiru L. Vadivel Rajan, residing at No.35/6, Padmavathi Nagar Main Road, Velacheri, Chennai-600 042.  
8. Thiru Senthil Kumaran, residing at No.4, 53rd Street, 9th Sector, K. K. Nagar, Chennai-600 078.

..... Respondents/ Respondents

Take note that the appellant had filed the above said Original Side Appeal along with condone delay application as against the decree and judgment in O.P. No. 167 of 2011, dated to 03.12.2012 before the Hon'ble Madras High Court, Chennai. The Hon'ble Madras High Court was pleased to order newspaper publication and adjourn the case on 25.07.2025 for your appearance either in person or through your Pleader before the Hon'ble Madras High Court failing which the case will be decided in your absence.

**K. MAGESH**  
COUNSEL FOR APPELLANT

**IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS**  
**M.P. No. 2. of 2014**  
**O.S. A. S.R. No. 42937 of 2013**

Tamil Nadu Industrial Investment Corporation Limited  
Rep. by its Branch Manager,  
Special Recovery Branch,  
No.692, Anna Salai, Nandanam,  
Chennai-600 035.

.....Petitioner/Appellant

.....Versus

1. Seethiah Graphics  
Represented by its Proprietor,  
Thiru G. Seethiah,  
No.1, Kuppusamy Street,  
West Jones Road, Jeevarathinam Nagar,  
West Saidapet, Chennai.  
2. Thiru G. Seethiah, S/o. Gunalan,  
No.20/91, Kamakodi Flats,  
Rameswaram Road, T. Nagar,  
Chennai-600 017.  
3. Tmt. Komalammal, W/o. Rangaiah Naidu,  
Avanipoor Village & Post,  
Tindivanam Taluk, Villupuram District.  
4. Thiru Rangaiah Naidu,  
Avanipoor Village & Post,  
Tindivanam Taluk, Villupuram District.  
5. Thiru Iniyaadyalan,  
S/o. Govindaraj,  
Avanipoor Village & Post,  
Tindivanam Taluk, Villupuram District.

..... Respondents/Respondents

Take note that the appellant had filed the above said Original Side Appeal along with condone delay application as against the score and judgment in O.P. No. 276 of 2011, dated 03.12.2012 before the Hon'ble Madras High Court, Chennai. The Hon'ble Madras High Court was pleased to order newspaper publication and adjourn the case on 25.07.2025, for your appearance either in person or through your Pleader before the Hon'ble Madras High Court failing which the case will be decided in your absence.

**K. MAGESH**  
COUNSEL FOR APPELLANT

**PUBLIC NOTICE**  
**DOCUMENT MISSING**

Notice is hereby given that the Property being Agriculture Land bearing Patta No.214, Comprised is Survey Nos.154/4, 154/5, 155/1 Karanai Village, Thiruppur Taluk, Chengalpattu district admeasuring Totally 3.17 Acres Property there a about belong to My Mother Mrs. Navaneethammal W/o Chokkalingam naicker purchased from Mr.Chinnappa in Registered to Thirukalukundram Sub-Register office Document No.3129/1956 on 21.12.1956. I am lost my Original in Travelling from Thirukalukundram Bus stand to My native Place. The same could not be traced. I am not created any encumbrance, Charge or mortgage on that property. Finder is requested to hand over the same either to me at the below mentioned address.

**C.Paramasivam S/o Chokkalingam Naicker**  
No.114, Mandavelli Street,  
Karanai Village, Thiruppur Taluk,  
Chengalpattu District, Cell.No.9940780105

**FORM WIN 43**  
**[See Rule 100]**  
**BEFORE THE NATIONAL COMPANY LAW TRIBUNAL AT CHENNAI DIVISION BENCH COURT - I,**  
**IN THE MATTER OF DILIGENT FINANCE PRIVATE LIMITED**  
**CIN: U65191TN1992PTC022438**  
**(Company incorporated under Companies Act, 1956)**  
**Petition No: CP(CA)/47(CHE)/2024**  
**Advertisement of notice to creditors to prove their claim**

Notice is hereby given to the creditors of the above-named company that they are required to submit to the Company Liquidator proofs of their respective debts or claims against the above-named company by delivering at the office of the Provisional Liquidator on or before the 02<sup>nd</sup> day of August 2025, or sending by post to the Provisional Liquidator so as to reach him not later than the said date, an affidavit proving the debt or claim in **FORM WIN 44** with their respective names, addresses and particulars of debt or claim, and any title to priority under section 326/327. Any creditor who fails to submit his affidavit of proof within the time limited as aforesaid will be excluded from the benefit of any distribution of dividend before his debt is proved, or, as the case may be, from objecting to such distribution.

Any creditor who has sent in his proof, if so required by notice in writing from the Provisional Liquidator, shall either in person or by his representative, attend the investigation of such debt or claim at such time and place as shall be specified in such notice and shall produce such further evidence of his debt or claim as may be required.

**Dated this 19<sup>th</sup> day of July 2025**  
**Place: Ahmedabad**

**Sd/-**  
**Ritesh Prakash Adatya**  
**Provisional Liquidator**  
**In the matter of Diligent Finance Private Limited (In Provisional Liquidation)**  
**IBBI Reg. No.: IBBI/PA-001/IP-P01334/2018-2019/12013**  
**AFA Validity upto: December 31, 2025**  
**Process Email id: liq.diligentfinance@gmail.com**

**PRITHVI EXCHANGE (INDIA) LIMITED**  
**CIN: L30006TN1995PLC031931**  
**Regd. Office: Gee Gee Universal, 2nd Floor, Door No.2, Mc Nichols Road, Chetpet, Chennai – 600031, Tamil Nadu**  
**Website: www.prithvix.com**  
**Email: secy@prithvix.com**  
**Phone: 044 -43434250**  
**NOTICE**  
**(For attention of Equity Shareholders of the Company)**  
**Transfer of equity shares of the Company to Investor Education and Protection Fund (IEPF) Authority**

Notice is hereby given pursuant to the provisions of Section 124 of the Companies Act 2013 ('the Act') read with the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules 2016 ('the Rules') as amended from time to time, the dividend declared and paid for the financial year 2017-2018, which remained unclaimed for a period of seven consecutive years will be due to be transferred by Prithvi Exchange (India) Limited ('the Company') to Investor Education and Protection Fund Authority ('IEPFA') on 10th October, 2025 and the Equity Shares pertaining to the aforesaid Dividend account will also be consequently transferred to IEPFA as per the procedure set out in the rules.

In compliance with above, the Company has communicated by post individually to the shareholders concerned and the details of such shares liable to be transferred to the Account of the IEPFA have been made available on our website www.prithvix.com . The concerned shareholders are requested to verify the details of the shares liable to be transferred to IEPF Demat Account.

Please note that the last day for claiming the dividends is 10th October 2025. In case the dividends are not claimed by the said date, the Company would initiate necessary action for transfer of unclaimed dividends and shares held by the concerned shareholders in favour of the IEPFA without any further notice, in accordance with the Rules, as under:

(a) For shares held in physical form - New share certificate(s) in lieu of the original share certificate(s) will be issued and transferred in favour of the IEPFA on completion of necessary formalities. The original share certificate(s) which stand registered in the name of the shareholder(s) will be deemed cancelled and non-negotiable.

(b) For shares held in demat form - The Company shall inform the Depositories to execute the corporate action and debit the shares lying in the demat account of the shareholder(s) and transfer such shares in favour of the IEPFA.

Please note that no claim shall lie against the Company in respect of unclaimed dividend and shares transferred IEPF/IEPFA Account respectively. However, both the unclaimed dividend and shares transferred to IEPF/IEPFA can be claimed by the shareholders from IEPFA by making an application in the prescribed Form IEPF-5 online and sending the physical copy of the same, duly signed (as per the specimen signature recorded with the Company/RTA), along with the requisite documents enumerated in Form IEPF-5, to the Company at its Registered Office.

For any queries on the above matter, shareholders are requested to contact the Company's Registrar and Share Transfer Agent Integrated Registry Management Services Private Limited, Unit : Prithvi Exchange (India) Limited, II Floor, "Kences Towers" No.1 Ramakrishna Street, North Usman Road, T Nagar, Chennai - 600 017, Phone: 044 - 28140801 – 803, Fax: 044 – 28142479, Email: einward@integratedindia.in

By the Order of the Board

**For Prithvi Exchange (India) Limited**  
**Place: Chennai**  
**Date: 18-07-2025**  
**Sd/-**  
**Pavan Kumar Kavad**  
**Managing Director**  
**DIN: 07095542**



